



பொது நூலகர்வியலில் டிப்புளோமா

DPL 2021/2022

1) அறிமுகம்

இன்று பொது நூலகம் ஒரு சமூக மேம்பாட்டு மையமாக மாற்றப்படுகிறது. புத்தகப் பிரச்சினைகள், உசாத்துணைச் சேவைகள் மற்றும் திட்ட- அடிப்படையிலான சேவைகள் போன்ற பாரம்பரிய சேவைகளுக்கு அப்பால் பொது நூலகத்தின் சமூக மற்றும் கலாச்சாரப் பங்கு எப்போதும்- விரிவடைகிறது. ஆகவே, ஏற்கனவே பொது நூலகங்களில் பணிபுரிபவர்களுக்கும், பொது நூலகத்தில் பணிக்குச் சேர விரும்புவோருக்கும் சமூக மற்றும் கலாச்சாரச் சூழல்கள் பற்றிய விரிவான அறிவு தேவை. பொது நூலகர்வியலில் டிப்புளோமா புதிய வகிபாகங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை வழங்கவும், சமூக மற்றும் கலாச்சார மாற்றத்திற்குத் தோள் கொடுக்கும் வல்லுநர்களின் குழுவை உருவாக்கவும் எண்ணுகிறது.

2) இலக்கு குழு

பொது நூலகங்களில் ஏற்கனவே பணியாற்றுகின்ற அல்லது பொது நூலகத்தில் இணைய விரும்புவர்களுக்காக.

3) நுழைவுத் தகமைகள்

க.பொ.த. (உ/த) சித்தி அடைந்திருத்தல் (பழைய பாடத்திட்டத்தின் பிரகாரம், 04 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் அல்லது புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம், 03 பிரதான பாடங்களில் சித்தி அடைந்திருத்தல்)

அல்லது

க.பொ.த. (சா/த) மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட பொது நூலகர்வியலில் சான்றிதழில் (CPL) சித்தி அடைந்திருத்தல்

4) கற்றல் விளைவுகள்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்ததன் பின்னர், பங்கேற்பாளர்கள் பின்வரும் திறன்களைப் பெற்றிருப்பர்,

- பொது நூலகத்தின் புதிய வகிபாகத்தினைப் புரிந்துகொள்ளுதல்,
- சமுதாயம் சார்ந்த அபிவிருத்தியில் பொது நூலகத்தின் வகிபாகத்தினை அடையாளம் காணுதல்,
- பண்பாட்டு மேம்பாடுகளுக்குப் பொது நூலகத்தின் பங்களிப்பினைப் புரிந்துகொள்ளுதல்,
- சமுதாய அபிவிருத்தியில் நவீன தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதனை அடையாளம் காணுதல்.

5) கற்கைநெறி உள்ளடக்கங்கள்

1. சமுதாய அபிவிருத்தி
2. சேகரிப்பு முகாமைத்துவம் மற்றும் தகவல் சேவைகள்
3. பூர்வீக அறிவு
4. பண்பாட்டு கல்வியறிவு
5. ஊடக கல்வியறிவு
6. பொது நூலகங்களுக்கான தகவல் தொழில்நுட்பம்
7. திட்டம்

6) கற்கைநெறிக் காலம்: 12 மாதங்கள்

7) மொழி மூலம்: சிங்களம் அல்லது தமிழ் (ஒரு போதிய எண்ணிக்கையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே எந்த ஒரு மொழியிலும் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்படும்)

8) வகுப்புக்களை நடாத்துதல்: கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, மறு அறிவித்தல் வரை வகுப்புகள் இணையவழி இயங்கலை ஊடாகவே நடாத்தப்படும்.

9) மதிப்பீட்டு முறை:

வகுப்பறை ஒப்படைகள் மற்றும் ஒரு எழுத்துமூல அறிக்கை ஊடாக.

10) மதிப்பீட்டு அளவுகோல்:

ஒவ்வொரு மொடியூலுக்கும் மொடியூலில் சித்தி அடைவதற்கு ஒரு ஒப்படை பூர்த்தியாக்கப்பட்டு குறைந்தது 50% அல்லது அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக, ஒரு தரப்பட்ட தலைப்பில் ஒரு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன் அறிக்கையில் சித்தியடைவதற்கு குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

11) கற்கைநெறிக் கட்டணங்கள்:

விண்ணப்பக் கட்டணம்	ரூ. 250.00
பதிவுக் கட்டணம்	ரூ. 1,500.00
கற்கைநெறிக் கட்டணம்	ரூ. 23,500.00
பரீட்சைக் கட்டணங்கள் ரூ. 150 * 9	ரூ. 900.00
நூலக கட்டணம்	ரூ. 1000.00
சான்றிதழ் கட்டணம்	ரூ. 1000.00

12) ஆரம்பத் திகதி: செப்டெம்பர் 2021

13) விண்ணப்பிக்கும் செயல்முறை:

- எங்களுடைய இணையத் தளத்திலிருந்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்யவும்
- விண்ணப் படிவத்தினைத் தெளிவாகப் பூரணப்படுத்தவும்
- மக்கள் வங்கியின் திம்பிரிகஸாய கிளையின் கணக்கு இல. 086100101191736 கணக்கில் விண்ணப்ப முறைவழியாக்கற் கட்டணமாக ரூ. 250.00 வைப்பிலிட்டு விண்ணப் படிவத்தில் தரப்பட்டுள்ள கூட்டில் ஒட்டவும்.
- விண்ணப்பம் மற்றும் இணைப்புக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்;

“சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகம் (தே.நூ.த.அ.நி.)
கொழும்புப் பல்கலைக்கழகம்
கொழும்பு 03”